

நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.

5 οἱ δὲ ἀπῆλθον. πάλιν δὲ ἐξελθὼν περὶ ἕκτην καὶ
- மேலும் போனார்கள் மீண்டும் மேலும் வெளியேறி -சுமார் ஆறாம் மற்றும்
[G3588](#) [G1161](#) [G0565](#) [G3825](#) [G1161](#) [G1831](#) [G4012](#) [G1623](#) [G2532](#)

ἐνάτην ὥραν, ἐποίησεν ὡσαύτως,
ஒன்பதாம் மணியில் செய்தான் அவ்வாறே
[G1766](#) [G5610](#) [G4160](#) [G5615](#)

மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.

6 περὶ δὲ τὴν ἑνδεκάτην, ἐξελθὼν, εὔρεν ἄλλους
-சுமார் மேலும் - பதினோராம் வெளியேறி கண்டான் வேறுபேரை
[G4012](#) [G1161](#) [G3588](#) [G1734](#) [G1831](#) [G2147](#) [G0243](#)

ἐστῶτας, καὶ λέγει αὐτοῖς, τί ᾧδε ἐστῆκατε ὀλῆν
நிற்கிறவர்களை மற்றும் சொல்கிறான் அவர்களுக்கு ஏன் இங்கே நிற்கிறீர்கள் முழு
[G2476](#) [G2532](#) [G3004](#) [G0846](#) [G5101](#) [G5602](#) [G2476](#) [G3650](#)

τὴν ἡμέραν ἀργοί?
- நாள் வேலையற்றவர்களாக
[G3588](#) [G2250](#) [G0692](#)

ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

7 λέγουσιν αὐτῷ, Ὅτι οὐδείς ἡμᾶς ἐμσθίωσατο. λέγει
சொல்கிறார்கள் அவனிடம் ஏனெனில் யாரும் நம்மை கூலிக்கவில்லை சொல்கிறான்
[G3004](#) [G0846](#) [G3754](#) [G3762](#) [G1473](#) [G3409](#) [G3004](#)

αὐτοῖς, Ὑπάγετε καὶ βύει εἰς τὸν ἀμαελῶνα, <καὶ
அவர்களுக்கு போங்கள் மேலும் நீங்களும் -க்கு - திராட்சைத்தோட்டத்தில் மற்றும்
[G0846](#) [G5217](#) [G2532](#) [G4771](#) [G1519](#) [G3588](#) [G0290](#) [G2532](#)

ὁ ἐὼν ἦ δίκαιον λήψασθε>.
எது என்றால் ஆகுமோ நீதியானது பெறுவீர்கள்
[G3739](#) [G1437](#) [G1510](#) [G1342](#) [G2983](#)

அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.

8 ὁψίας δὲ γενομένης, λέγει ὁ κύριος τοῦ
மாலையில் மேலும் ஆனபோது சொல்கிறான் - எஜமானன் -
[G3798](#) [G1161](#) [G1096](#) [G3004](#) [G3588](#) [G2962](#) [G3588](#)

ἀμαελῶνος τῷ ἐπιτρόπῳ αὐτοῦ, Κάλεσον τοὺς
திராட்சைத்தோட்டத்தின் - மேற்பார்வையாளனிடம் அவனுடைய அழை -
[G0290](#) [G3588](#) [G2012](#) [G0846](#) [G2564](#) [G3588](#)

ἐργάτας, καὶ ἀπόδος <αὐτοῖς> τὸν μισθόν, ἀρξάμενος ἀπὸ
வேலையாட்களை மற்றும் கொடு அவர்களுக்கு - கூலியை தொடங்கி -இலிருந்து
[G2040](#) [G2532](#) [G0591](#) [G0846](#) [G3588](#) [G3408](#) [G0756](#) [G0575](#)

τῶν ἐσχάτων ἕως τῶν πρώτων.
- கடைசியர்களிலிருந்து வரை - முதலாமவர்களின்
[G3588](#) [G2078](#) [G2193](#) [G3588](#) [G4413](#)

மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.

9 καὶ ἔλθόντες οἱ περὶ τὴν ἐνδεκάτην ὥραν, ἔλαβον
மற்றும் வந்து - -சுமார் - பதினோராம் மணியில் பெற்றார்கள்
[G2532](#) [G2064](#) [G3588](#) [G4012](#) [G3588](#) [G1734](#) [G5610](#) [G2983](#)

ἀνὰ δηνάριον.
அவனவன் தேனாரியா
[G0303](#) [G1220](#)

அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.

10 καὶ ἔλθόντες οἱ πῶτοι, ἐνόμισαν ὅτι πλεῖον
மற்றும் வந்து - முதலாமவர்கள் நினைத்தார்கள் என்று அதிகமாக
[G2532](#) [G2064](#) [G3588](#) [G4413](#) [G3543](#) [G3754](#) [G4119](#)

λήμψονται, καὶ ἔλαβον τὸ ἀνὰ δηνάριον καὶ αὐτοί.
பெறுவார்கள் மற்றும் பெற்றார்கள் - அவனவன் தேனாரியா மேலும் அவர்களும்
[G2983](#) [G2532](#) [G2983](#) [G3588](#) [G0303](#) [G1220](#) [G2532](#) [G0846](#)

முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.

11 λαβόντες, δὲ ἐγγύζον κατὰ τοῦ οἰκοδεσπότου,
பெற்று மேலும் முறுமுறுத்தார்கள் -எதிராக - வீட்டுத்தலைவனின்
[G2983](#) [G1161](#) [G1111](#) [G2596](#) [G3588](#) [G3617](#)

வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:

12 λέγοντες, Οἷτοι οἱ ἔσχατοι, μίαν ὥραν ἔποιησαν, καὶ
சொல்லி இவர்கள் - கடைசியர்கள் ஒரு மணியில் செய்தார்கள் மற்றும்
[G3004](#) [G3778](#) [G3588](#) [G2078](#) [G1520](#) [G5610](#) [G4160](#) [G2532](#)

ἴσους αὐτοῦσιν ἡμῖν ἐποίησας, τοῖς βασιτάσασιν τὸ βῆρος τῆς
சமமாக அவர்களை நமக்கு செய்தீர்கள் - சமந்தவர்களுக்கு - பாரத்தை -
[G2470](#) [G0846](#) [G1473](#) [G4160](#) [G3588](#) [G0941](#) [G3588](#) [G0922](#) [G3588](#)

ἡμέρας καὶ τὸν καύσωνα.
நாளின் மற்றும் - வெயிலின்
[G2250](#) [G2532](#) [G3588](#) [G2742](#)

பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.

13 ὁ δὲ ἀποκριθεὶς ἐνὶ αὐτῶν, εἶπεν, Ἐταῖρε, οὐκ
- மேலும் பதிலளித்து ஒருவனிடம் அவர்களின் சொன்னான் நண்பனே இல்லை
[G3588](#) [G1161](#) [G0611](#) [G1520](#) [G0846](#) [G3004](#) [G2083](#) [G3756](#)

ἀδικῶς ἄνθρωπος. οὐχὶ δηνάριον σπυριγῶν ἡμέρας μολ;
அநீதி-செய்கிறேன் உன்னை இல்லையா தேனாரியாவின் ஒத்துக்கொண்டாய் என்னுடன்
[G0091](#) [G4771](#) [G3780](#) [G1220](#) [G4856](#) [G1473](#)

அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?

14 ἄρον τὸ σὸν καὶ ὑπαγε. θέλω δὲ τοῦτω τῷ
எடு - உன்னுடையதை மற்றும் போ விரும்புகிறேன் மேலும் இந்த -
[G0142](#) [G3588](#) [G4674](#) [G2532](#) [G5217](#) [G2309](#) [G1161](#) [G3778](#) [G3588](#)

ἐσχατῷ δοῦναί, ὡς καὶ σοί.
கடைசியவனுக்கு கொடுக்க போல மேலும் உனக்கும்
[G2078](#) [G1325](#) [G5613](#) [G2532](#) [G4771](#)

உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.

- 15 [ἢ] οὐκ εἴδεσθ' ἡμεῖς ὅτι ἐλάω παρῆσα ἐν
அல்லது இல்லையா தகுதியா எனக்கு எதை விரும்புகிறேனோ செய்வது -இல்
[G2228](#) [G3756](#) [G1832](#) [G1473](#) [G3739](#) [G2309](#) [G4160](#) [G1722](#)
- τοῖς ἐμοῖς? ἢ ὁ ὀφθαλμὸς σου πανηρὸς ἐστίν,
- என்னுடையவற்றில் அல்லது - கண் உன்னுடைய தீயது ஆகிறதோ
[G3588](#) [G1699](#) [G2228](#) [G3588](#) [G3788](#) [G4771](#) [G4190](#) [G1510](#)
- οἷα ἐγὼ ἀγαθὸς εἶμι?
ஏனெனில் நான் நல்லவன் ஆகிறேனோ
[G3754](#) [G1473](#) [G0018](#) [G1510](#)

என்னுடையதை என் விருப்பப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.

- 16 Οὐτως ἔσονται οἱ ἔσχατοι παρῶτοι, καὶ οἱ
அவ்வாறே இருப்பார்கள் - கடைசியர்கள் முதலாமவர்கள் மற்றும் -
[G3779](#) [G1510](#) [G3588](#) [G2078](#) [G4413](#) [G2532](#) [G3588](#)
- παρῶτοι, ἔσχατοι; <πολλοὶ γὰρ εἰσιν κλητοί,
முதலாமவர்கள் கடைசியர்கள் பலர் ஏனெனில் இருக்கிறார்கள் அழைக்கப்பட்டவர்கள்
[G4413](#) [G2078](#) [G4183](#) [G1063](#) [G1510](#) [G2822](#)
- ὁλίγοι δὲ ἐκλεκτοί>.
சிலர் மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
[G3641](#) [G1161](#) [G1588](#)

இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

- 17 καὶ ἡμεῖς ἀναβάντων <ὁ> Ἰησοῦς εἰς Ἱεροσόλυμα,
மற்றும் போகிறவராக ஏறிக்கொண்டு - இயேசு -க்கு எருசலேமுக்கு
[G2532](#) [G3195](#) [G0305](#) [G3588](#) [G2424](#) [G1519](#) [G2414](#)
- παρέλαβεν τοὺς δώδεκα <μαθητὰς> κατ' ἰδίαν, καὶ ἐν
அழைத்துக்கொண்டார் - பன்னிரண்டு சீடர்களை -ல் தனிமையாக மற்றும் -இல்
[G3880](#) [G3588](#) [G1427](#) [G3101](#) [G2596](#) [G2398](#) [G2532](#) [G1722](#)
- τῇ ὁδῷ, εἶπεν αὐτοῖς,
- வழியில் சொன்னார் அவர்களுக்கு
[G3588](#) [G3598](#) [G3004](#) [G0846](#)

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:

- 18 Ἴδοὺ, ἀναβάνομεν εἰς Ἱεροσόλυμα, καὶ ὁ ὕψος τοῦ
இதோ ஏறிக்கொண்டிருக்கிறோம் -க்கு எருசலேமுக்கு மற்றும் - குமாரன் -
[G3708](#) [G0305](#) [G1519](#) [G2414](#) [G2532](#) [G3588](#) [G5207](#) [G3588](#)
- ἀμφοτέρωθεν παραδοθήσεται τοῖς ἀρχιερεῦσιν καὶ
மனிதனுடைய ஒப்படைக்கப்படுவான் - பிரதானபிரேசுபிரேசுகளுக்கு மற்றும்
[G0444](#) [G3860](#) [G3588](#) [G0749](#) [G2532](#)
- γραμμάτευσιν, καὶ κατακρινούσιν αὐτὸν ἡμεῖς θανάτῳ,
வேதபாரகர்களுக்கு மற்றும் மரணத்தண்டனை-தீர்ப்பார்கள் அவனை -க்கு மரணத்திற்கு
[G1122](#) [G2532](#) [G2632](#) [G0846](#) [G1519](#) [G2288](#)

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணத்தண்டனைக்குள்ளாகத் தீர்த்து,

19	καὶ மற்றும் G2532	παρὰδύσσοισιν ஒப்படைப்பார்கள் G3860	αὐτὸν அவனை G0846	τοῖς - G3588	ἔθνεσιν, புறஜாதிகளுக்கு G1484	εἰς -க்கு G1519	τὸ - G3588	ἐμαρτίξεια பரிகசிக்கவும் G1702
	καὶ மற்றும் G2532	μαστῦρῶσαι சாட்டையடிக்கவும் G3146	καὶ மற்றும் G2532	σταυρῶσαι; சிலுவையில்-அறையக்கவும் G4717		καὶ மற்றும் G2532	τῆ - G3588	τρίτη மூன்றாம் G5154
	ἡμέρα நாளில் G2250	ἐγερθίρησα. எழுப்பப்படுவார் G1453						

அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.

20	τότε அப்பொழுது G5119	προσῆλθεν அணுகிவந்தாள் G4334	αὐτῷ அவரிடம் G0846	ἢ - G3588	μῆτηρ தாய் G3384	τῶν - G3588	πῶν குமாரர்களின் G5207
	Ζεβεδάιου செபெதாயுவின் G2199	μετὰ -உடன் G3326	τῶν - G3588	πῶν குமாரர்களின் G5207	αὐτῆς, அவளுடைய G0846	προσκυνοῦσα, வணங்கி G4352	καὶ மற்றும் G2532
	αὐτοῦσά கேட்டு G0154	τι ஒன்றை G5100	ἃ' -இலிருந்து G0575	αὐτοῦ. அவனிடமிருந்து G0846			

அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.

21	ὁ - G3588	δὲ மேலும் G1161	εἶπεν சொன்னார் G3004	αὐτῆ, அவளிடம் G0846	τί என்ன G5101	θέλεις? விரும்புகிறாய் G2309	λέγει சொல்கிறாள் G3004	αὐτῷ, அவனிடம் G0846
	Εἶπεν சொல் G3004	ἵνα என்று G2443	καθίσωσιν உட்காருவார்கள் G2523	οἵτοι இவர்கள் G3778	οἱ - G3588	δύο இரண்டு G1417	πῶν குமாரர்கள் G5207	μὸν என்னுடைய G1473
	εἶς ஒருவன் G1520	ἐκ -இலிருந்து G1537	δεδύω வலதுபுறத்தில் G1188	«σο», உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532	εἶς ஒருவன் G1520	ἐξ -இலிருந்து G1537	
	ἐν இடதுபுறத்தில் G2176	σο, உன்னுடைய G4771	ἐν -இல் G1722	τῆ - G3588	βασίλειά ராஜ்யத்தில் G0932	σο. உன்னுடைய G4771		

அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.

22	ἀποκριθεὶς பதிலளித்து G0611	δὲ, மேலும் G1161	ὁ - G3588	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν, சொன்னார் G3004	ὁὐκ இல்லை G3756	οἵδ'ατε அறிவீர்கள் G1492	τί என்ன G5101	
	αἰτέσθε. கேட்கிறீர்கள் G0154	δύνασθε முடியுமா G1410	κρατεῖν குடிக்க G4095	τὸ - G3588	πατήριον பாத்திரத்தை G4221	ὃ எதை G3739	ἐγὼ நான் G1473	μῆλλω போகிறேன் G3195	παύειν? குடிக்க G4095
	<ἢ அல்லது G2228	τὸ - G3588	βάπτισμα ஞானஸ்நானத்தை G0908	ὃ எதை G3739	ἐγὼ நான் G1473	βάπτισμα ஞானஸ்நானம்-பெறுகிறேன் G0907			
	βάπτισθ' ἢ ஞானஸ்நானம்-பெற G0907	λέγουσιν சொல்கிறார்கள் G3004	ἀπό, அவனிடம் G0846	Δυναμέθ' ἢ முடியும் G1410					

இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.

23	λέγει சொல்கிறார் G3004	αὐτοῖς, அவர்களுக்கு G0846	Τὸ - G3588	μὲν நிச்சயமாக G3303	πατήριον பாத்திரத்தை G4221	μου என்னுடைய G1473	παίσει; குடிப்பீர்கள் G4095	
	<βάπτισμα ஞானஸ்நானத்தை G0908	ὃ எதை G3739	ἐγὼ நான் G1473	βάπτισμα, ஞானஸ்நானம்-பெறுகிறேன் G0907	βάπτισθ' ἢ ஞானஸ்நானம்-பெறுவீர்கள் G0907			
	τὸ - G3588	δὲ ஆனால் G1161	καθίστα உட்காருவது G2523	ἐκ -இலிருந்து G1537	δεξιῶν வலதுபுறத்தில் G1188	μου என்னுடைய G1473	καί, மற்றும் G2532	ἐξ -இலிருந்து G1537
	ἐπιπέμπω, இடதுபுறத்தில் G2176	ὁὐκ இல்லை G3756	ἔστιν ஆகிறது G1510	ἐμὸν என்னுடையது G1699	τοῦτο இது G3778	δοῦναί; கொடுக்க G1325	ἀλλ' ஆனால் G0235	οἶς யாருக்கு G3739
	ἡτοῦμαστα ஆயத்தம்-செய்யப்பட்டதோ G2090	ἢ -ஆல் G5259	τὸ - G3588	Πατρός பிதாவின் G3962	μου. என்னுடைய G1473			

அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

24	καί மற்றும் G2532	ἀκούσαντες, கேட்டு G0191	οἱ - G3588	δέκα பத்து-பேர் G1176	ἤσανάκτουσαν கோபமானார்கள் G0023	παρὶ -பற்றி G4012	τῶν - G3588	δύο இரண்டு G1417
	ἀδελφῶν. சகோதரர்களின் G0080							

மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.

25 ὁ δὲ Ἰησοῦς, προσκαλεσάμενος αὐτοὺς, εἶπεν, Οἵδεατε ὅτι
 - மேலும் இயேசு அழைத்து அவர்களை சொன்னார் அறிவீர்கள் என்று
[G3588](#) [G1161](#) [G2424](#) [G4341](#) [G0846](#) [G3004](#) [G1492](#) [G3754](#)

οἱ ἄρχοντες τῶν ἔθνων κατακυριεύουσιν αὐτῶν,
 - ஆட்சியாளர்கள் - புறஜாதிகளின் ஆண்டுகொண்டிருக்கிறார்கள் அவர்களை
[G3588](#) [G0758](#) [G3588](#) [G1484](#) [G2634](#) [G0846](#)

καὶ οἱ μεγάλοι κατεξουσιάζουσιν αὐτῶν.
 மற்றும் - பெரியவர்கள் அதிகாரம்-செலுத்துகிறார்கள் அவர்களை
[G2532](#) [G3588](#) [G3173](#) [G2715](#) [G0846](#)

அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

26 οὐχ ὁπίτωρ ἔσται ἐν βύμῃ; ἀλλ' ὁς ἐὰν
 இல்லை அவ்வாறு இருக்கும் -இல் உங்களுக்கு ஆனால் எவன் என்றால்
[G3756](#) [G3779](#) [G1510](#) [G1722](#) [G4771](#) [G0235](#) [G3739](#) [G1437](#)

θέλη ἔν βύμῃ μέγας γενέσθαι, ἔσται βύμῃ
 விரும்பினால் -இல் உங்களுக்கு பெரியவன் ஆவது இருக்கும் உங்களுடைய
[G2309](#) [G1722](#) [G4771](#) [G3173](#) [G1096](#) [G1510](#) [G4771](#)

δικονος;
 பணியாளன்
[G1249](#)

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.

27 καὶ ὁς ἂν θέλη ἐν βύμῃ εἶναι πρῶτος,
 மற்றும் எவன் என்றால் விரும்பினால் -இல் உங்களுக்கு இருப்பது முதலாமவன்
[G2532](#) [G3739](#) [G0302](#) [G2309](#) [G1722](#) [G4771](#) [G1510](#) [G4413](#)

ἔσται βύμῃ δοῦλος;
 இருக்கும் உங்களுடைய அடிமை
[G1510](#) [G4771](#) [G1401](#)

உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.

28 ὡσαυτὸς ὁ Ὑῖος τοῦ ἀνθρώπου οὐκ ἦλθεν διακονηθῆναι, ἀλλὰ
 போல - குமாரன் - மனிதனுடைய இல்லை வந்தார் சேவிக்கப்பட ஆனால்
[G5618](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G0444](#) [G3756](#) [G2064](#) [G1247](#) [G0235](#)

διακονῆσαι, καὶ δοῦναι τὴν ψυχὴν αὐτοῦ λύτρον
 சேவிக்க மற்றும் கொடுக்க - உயிரை அவருடைய மீட்புத்தோகையாக
[G1247](#) [G2532](#) [G1325](#) [G3588](#) [G5590](#) [G0846](#) [G3083](#)

ἀντὶ τοῦτο παλλῶν.
 -க்கு-பதிலாக பலருக்காக
[G0473](#) [G4183](#)

அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

29 καὶ ἐκπορευομένων αὐτῶν ἅπαρ Ἰερλιχὺ,
மற்றும் வெளியேறிக் கொண்டிருக்கையில் அவர்கள் -இலிருந்து எரிகோவிலிருந்து
[G2532](#) [G1607](#) [G0846](#) [G0575](#) [G2410](#)

ἠκολοῦθησεν αὐτῷ ὄχλος πολὺς.
பின்தொடர்ந்தது அவரை கூட்டம் பெரிய
[G0190](#) [G0846](#) [G3793](#) [G4183](#)

அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

30 καὶ ἰδὼν, δὶο τυφλοὶ καθήμενοι παρὰ τῆν ὁδόν,
மற்றும் இதோ இரண்டு குருடர்கள் உட்கார்ந்திருக்கிறவர்கள் -அருகில் - வழியில்
[G2532](#) [G3708](#) [G1417](#) [G5185](#) [G2521](#) [G3844](#) [G3588](#) [G3598](#)

ἀκούσαντες ὅτι Ἰησοῦς παράγει, ἔκραξαν, λέγοντες, Κύριε,
கேட்டு என்று இயேசு கடந்துபோகிறார் கதறினார்கள் சொல்லி ஆண்டவரே
[G0191](#) [G3754](#) [G2424](#) [G3855](#) [G2896](#) [G3004](#) [G2962](#)

«ἐλέησον ἡμᾶς», πῶς Δαυῖδ.
இரக்கம்-காட்டும் நம்மை குமாரனே தாவீதின்
[G1653](#) [G1473](#) [G5207](#) [G1138](#)

அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டது: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

31 ὁ δὲ ὄχλος ἐπειρήσεν αὐτοῖς, ἵνα σωματίσασιν. οἱ
- மேலும் கூட்டம் கடிந்துகொண்டது அவர்களை என்று அமைதியாகும்படி -
[G3588](#) [G1161](#) [G3793](#) [G2008](#) [G0846](#) [G2443](#) [G4623](#) [G3588](#)

δὲ μεῖζον ἀδικμακ ἔκραξαν, λέγοντες, Κύριε, «ἐλέησον ἡμᾶς»,
மேலும் அதிகமாக கதறினார்கள் சொல்லி ஆண்டவரே இரக்கம்-காட்டும் நம்மை
[G1161](#) [G3173](#) [G2896](#) [G3004](#) [G2962](#) [G1653](#) [G1473](#)

πῶς Δαυῖδ.
குமாரனே தாவீதின்
[G5207](#) [G1138](#)

அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.

32 καὶ στὰς, ὁ Ἰησοῦς ἐφώνησεν αὐτοῖς, καὶ εἶπεν, τί
மற்றும் நின்று - இயேசு அழைத்தார் அவர்களை மற்றும் சொன்னார் என்ன
[G2532](#) [G2476](#) [G3588](#) [G2424](#) [G5455](#) [G0846](#) [G2532](#) [G3004](#) [G5101](#)

θέλετε ποιῆσαι ὑμῖν?
விரும்புகிறீர்கள் செய்வேன் உங்களுக்கு
[G2309](#) [G4160](#) [G4771](#)

இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.

33 λέγουσιν αὐτῷ, Κύριε, ἵνα ἀνοιγῶσιν οἱ ὀφθαλμοὶ
சொல்கிறார்கள் அவனிடம் ஆண்டவரே என்று திறக்கப்படும் - கண்கள்
[G3004](#) [G0846](#) [G2962](#) [G2443](#) [G0455](#) [G3588](#) [G3788](#)

ἡμῶν.
நம்முடைய
[G1473](#)

அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

34 σαλαγγινισθεις δε, ο ιησους ηψατο των ομματαων αυτων;
இரக்கம்-பட்டு மேலும் - இயேசு தொட்டார் - கண்களை அவர்களுடைய
[G4697](#) [G1161](#) [G3588](#) [G2424](#) [G0680](#) [G3588](#) [G3659](#) [G0846](#)

και εθις ανελειψαν, και ηκολοθησαν αυτω.
மற்றும் உடனடியாக பார்வையடைந்தார்கள் மற்றும் பின்தொடர்ந்தார்கள் அவரை
[G2532](#) [G2112](#) [G0308](#) [G2532](#) [G0190](#) [G0846](#)

இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.